

நெலிகோலு பாடகர் கூட்டுறவு NELIKOLU BADAGAR Newsletter

அய்யந 0பருச - 1941
கிரு 0தீவி0கெ - 1
October 2019

மாலெ-01 ஹி-10
Volume - 01, Issue - 10

EDITORIAL



இன்றைய படகர்தம் பொருளாதாரச் சிக்கல்




கந்துவட்டிக்காரர்கள் தங்களை மிரட்டுவதாகச் சொல்லி நமது சகோதர, சகோதரிகள் நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் அண்மையில் முறையிட்டுள்ளனர். வாங்கிய கடன் தொகையைக் காட்டிலும் பல மடங்கு தொகையை வசூலித்த பின்னும் தற்போது தங்களது தேயிலைத் தோட்டங்களை அபகரிக்க முயற்சி செய்கிறார்கள் என்பது அவர்களின் புகார். கந்துவட்டிக்காரர்களின் இந்த அடாவடித்தனமான நடவடிக்கை சட்டவிரோதமானதாகும். எனவே, முதற்கண் இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மாவட்ட நிர்வாகம் இந்தப் பிரச்சினையில் உடனடியாகத் தலையிட வேண்டும் என்பது எங்கள் வேண்டுகோள்.

இன்றைய நிலையில், பெரும்பான்மையான நமது கிராமத்துச் சகோதர, சகோதரிகள் கந்துவட்டிக்காரர்களிடமிருந்து கடன் வாங்கத் தயங்குவதில்லை. கடன் வாங்குவதும் கொடுப்பதும் தனிநபர் நடவடிக்கை. அது அவர்களின் தேவைகளைப் பொருத்தது. ஆனால், நமது கிராமங்களைச் சற்றுக் கூர்ந்து கவனித்தால் முக்கியத் தேவை என்ற அளவுகோலையும் தாண்டி, சுலபமாகக் கடன் கிடைக்கிறது அதை அனுபவிப்பதில் தவறில்லை என்ற ஒரு தவறான கண்ணோட்டம் பலரிடம் இருப்பதைக் காணலாம். ஆனால், அந்தக் கடன் நாளடைவில் வட்டி என்ற பெயரில் நம்மைப் பெரும் பொருளாதாரச் சிக்கலில் தள்ளிவிடுகிறது. பசுந்தேயிலை விலை வீழ்ச்சியை காரணமாகக் காட்டி பெரும்பான்மையான நமது சமுதாயத்தினர் தங்களது நிலங்களை விற்றுவிட்டு கோவைபோன்ற அண்டை மாவட்டங்களில் குடியேற ஆரம்பித்துவிட்டனர். சவால்களை எதிர்நோக்கித் தொடர்ந்து கிராமங்களிலேயே வசித்துவரும் நமது சகோதரர்கள் மிகவும் மோசமான பொருளாதார நெருக்கடியில் உள்ளனர். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஒரு சிலரைத் தவிர விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ளவர்கள் கடனாளிகளாகவே உள்ளனர். இது நமது தேசத்தின் அனைத்து விவசாயிகளுக்கும் பொருந்தும். ஆனால் இதைக் காரணமாகக் காட்டி கந்துவட்டிக்குக் கடன் வாங்குவதை நியாயப்படுத்திவிட்ட இயலாது.

கிராமப்புற முன்னேற்றத்திற்காக, குறிப்பாக விவசாயிகளின் நலன்கருதி மத்திய மாநில அரசுகள் கோடிக்கணக்கான தொகையைக் கடனாகவும் மானியமாகவும் அறிவித்திருக்கின்றன. அந்தத் திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்வதற்குச் சில நெறிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன,

உதாரணமாக ஒரு சிறிய எண்ணிக்கையிலான நபர்கள் ஒன்று சேர்ந்து சுய உதவிக்குழு என்ற அமைப்பினை உருவாக்கி அதன் மூலமாகக் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் பெரும்பான்மையான நமது உடன்பிறப்புகள் போதுமான வழிகாட்டுதல் இல்லாத காரணத்தினால் அரசு நிறுவனங்களை அணுகுவதில் தயக்கம் காட்டிக்கொண்டு கந்துவட்டிக்காரர்கள் போன்ற தனிநபர்களின் கையில் சிக்கிக்கொள்கின்றனர். மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் வாயிலாக நீலகிரி மாவட்டத்திற்கு 2019-20-ஆம் நிதியாண்டில் ஒதுக்கப்பட்டுள்ள தொகை ரூபாய்.226 கோடி. நாம் தயக்கம் காட்டாமல், சோம்பல் படாமல் சிறிய அளவிலான முயற்சி எடுத்தாலும்கூட குறைந்தபட்சம் ரூபாய் 100 கோடிக்கு மேலான தொகையைக் கடனாக நாம் பெற்றிட இயலும். அரசு மானியங்களையும் கடன்களையும் தவிர்த்து கந்து வட்டிக்காரர் கைகளில் சிக்கிக்கொள்வது வருத்தத்திற்குரியது. கந்து வட்டிக்காரர்களுக்கு இணையாகவே **MICRO FINANCING** நிறுவனங்கள் பலவும் நீலகிரி மாவட்டத்தில் லாபகரமாகச் செயல்படுவதைக் காண முடிகிறது. அந்த மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களின் பெரும்பான்மையான வாடிக்கையாளர் நமது தாய்மார்களும் சகோதரிகளும் என்பது கூடுதலான கவலைக் குரிய செய்தி

இன்றைய நிலையில் விவசாயத்தையும் உழைப்பையும் பின்தள்ளி கடனை மட்டுமே நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் நமது சமுதாயத்தின் பொருளாதாரநிலை மிகவும் கவலைக்குரியது. நமது நாடு மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இந்தத் தருணத்தில் நமது சமுதாயம் மேலும் பல பொருளாதார சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எனவே நமது தேவைகளைச் சரியாகப் புரிந்துகொண்டு ஆடம்பரங்களையும் தேவையற்ற செலவுகளையும் தவிர்த்துக் கட்டுப்பாட்டுடன் வாழ்வது நாம் எதிர்நோக்கி இருக்கும் பொருளாதாரச் சிக்கலிலிருந்து பெருமளவில் நம்மைக் காப்பாற்றும் என்பதில் ஐயமில்லை.



வறலிகோலு டபடகர் சுஃ0த்0தி NELIKOLU BADAGAR Newsletter

அய்யந 0பருச - 1941
கிரு 0தீவி0கெ - 1
October 2019

மாலெ-01 ஹூ-10
Volume - 01, Issue - 10

எரிகி 0பேப்பது

தமிளு நாடுநோகெயு, கர்நாடகநோகெயு எரிகி 0பெள்ளாமெ அப்பர மாடியார. எரிகி ஒந்து காலநொ காடு 0கெ0ட்ட சப்பேந உட்டி 0பந்ததெ. கொர்லி 0பத்த எந்து ஏகுவ தெநெ, 0கஞ்ஜெ, நரோல் அவரெ எம்பவெ எல்லாவு முந்தெ காடு 0கெ0ட்ட சப்பேந 0பேது 0பந்ததெ. காடு 0கெ0ட்ட 0பேத கொர்லி 0பத்தவவு, 0கஞ்ஜெயவு நரோல் அவரெயவு நங்க அய்யநவக்க ஒத்து 0பந்து இட்டு மாடி திந்திதாரெ. இந்தெ ஆ காடுநொ உட்டி 0பந்தவெய கித்து 0பந்து ஓலக ஆக்கி இவக்க 0பெள்ளாமெ 0பேத்திதாரெ. அத்தெ மாக்கெ எரிகியவு நங்க அய்யநவக்க காடு எந்த ஒத்து 0பந்து 0பெள்ளாமெ மாடிதாரெ எந்து ஏகுவதுத்தா சரியாகி அட்டர.

எரிகி மலெ தேசநோகெயு 0பேதர. இந்தெ சூடு அடுவ கீயெ தேசநோகெயு 0பேதர. நீரில்லாத ஓரெ ஓலநோகெயு எரிகி 0பேதர. இந்தெ நீரடுவ ஆட ஓலதோகெயு எரிகி 0பேதர. எரிகி 0பேவதுக அப்பர மே தேவெ இல்லெ.

எரிகி இட்ட திந்தலெ அப்பர அச ஆப்பது கம்மியார. அத்தெ அட்டது எந்த ஓடலுந 0பாரவ (உடல் எடை) கட்டுப்பாடுநொ 0பீத்தர. எரிகி இட்ட திந்தலெ சக்கரெ சங்கட்ட 0பப்பது இல்லெ. எரிகியொ கால்சியம் அட்டது எந்த எரிகி இட்ட திந்தலெ நங்க இலு எல்லா 0கட்டியார. ஓடம்புநொ அடுவ 0தாஸ்தியாத கொ0ப்ப (கொழுப்பு) கம்மி மாடி. அல்லி அடுவ க0ப்புந (இரும்பு) சத்து ரத்தசோகெ 0பப்பதுந கம்மி மாடி. ஓடலுந சூட 0தாஸ்தி கம்மி ஆகாதெ சமநொ 0பீத்தர. நங்க கொடலு எல்லா ஓள்ளங்கெ 0பலவார. ரத்தகொதிப்ப கம்மி மாடி நங்கக 0பப்ப அப்பர சங்கட்டவ 0பராதெங்கெ மாடி.

எரிகி அப்பரகால 0கெட்ட கெடாதெ அட்டர. ஓள்ளங்கெ ஓணக்கி ஈர படாதெ 0பீத்தலெ அது கெடாதெ அட்டர. இப்பத்து 0பருச இப்பத்தய்து 0பருச 0கெட்ட கெடாதெ அட்டர. அப்பர காலந எரிகியோகெ நங்கக 0பேக்காத ம0த்து 0கொண அப்பர அடதெ எந்து ஏகியார.

எரிகிட்டு

எரிகி எத்தெ 0பேப்பது எம்பதுந நோடிதொ. ஈக, எரிகி இட்டு எத்தெ ஓக்குவது எம்பதுந நோடுவோ. எரிகிட்டு பத்தி ஏந ஏகியார எந்தலெ, "0பிண்ணந மூராக அம்பிலி ஆராக" எந்தார. அத்தெந்தலெ இட்ட சிட்டி 0கட்டி மாடி ஓக்கி 0புட்டலெ அதுந மூராத் திந்நாக்கு, அதே இட்ட அம்பிலி மாடி ஓக்கி 0புட்டலெ அதுந ஆரா திந்நாக்கு எம்பது அதுந அர்த்த. இது எத்தெ அட்டலெயு 0பிண்ணநவு சரியில்லெ; அம்பிலியு சரியில்லெ. அப்பர 0கட்டியு இல்லாதெ அம்பிலியு இல்லாதெ அடுவ இட்டுத்தா சரி. எரிகி இட்டு எத்தெ அடுவது எந்தலெ, இட்டு உண்டெய 0கோடெக இட்டலெ அது 0கோடெக ஓட்டாதெ செண்டு மாக்கெ திரிகி 0பந்து 0புடோது எம்ப. ஆ மாக்கெ பக்குவவாகி ஓக்குவது எம்பது அர்த்த.

ஆலெ எல்லா எந்தவு அத்தெ மாக்கெ இட்டு ஓக்குவதுக முடதரவா? எந்தலெ முடதர. ஆலெ இட்டு ஓக்கி பளகோது. ஆசகத்தா. அதுக ஒந்து கய் தெரமெ 0பேக்கு. எட கய்ய மேலெயு 0பல கய்யி கீயெயு இட்டுகோல இடித்து இட்டு ஓக்குவவக்கர நோடிலெ அவக்கர கய்கோ சுத்துவது அத்தெ ஒந்து பசந்தா அட்டர. இட்டுகோல எரடு கய்யோ இடித்து எத்திததே நடுவெ அடுவ எரிகி மாவுக ஆக்காதே அதுந நீருநடுவெ 0பீத்து சுத்தி சுத்தி ஓக்குவது ஒந்து சிங்கர. ஓசி ஜாம அத்தெ சுத்தி சுத்தி ஓக்கிததுக இந்தாடு மடக்கெய ஒந்து பக்கக இட்டுகோலுநொ ஓரத்தெங்கெ மாடி ஓக்கியார. எம்மக்கருத்தா இட்டு ஓக்குவது எந்து ஏநூ இல்லெ. 0கண்டுமொகரு இட்டு ஓக்காக்கு. எந்தலெயு, எம்மக்கருநோகெயு ஓசி எம்மக்கத்தா ஓள்ளங்கெ இட்டு ஓக்கியார. எந்தலெ இட்டு ஓக்குவதுக அவக்க ஓள்ளங்கெ பளகி0புட்டார. ஓசி ஆக இட்டு ஓக்குவது பக்குவவாகி 0பரா. ஏந மாடுவது. அவக்க ஓக்குவ இட்டத்தா ஆ மநெயவக்க திம்பது.

இந்நூ 0பந்0தர.....

- 0திம்பட்டி பூஜி நஞ்ஜ சிவசு0ப்ரமணியன்



நெலிகோலு பட்டகர் கூட்டுறவு NELIKOLU BADAGAR Newsletter

அய்யந் 0பருசு - 1941
கிரு 0தீவி0கெ - 1
October 2019

மாலெ-01 ஹூ-10
Volume - 01, Issue - 10

Endangering Badaga ?

Dr.R.K.Haldorai

Multilingualism is a fundamental value in today's world and it became a world order for major population. So, people should understand that using mother tongue is no way jeopardising their learning of other languages. Instead it facilitates to learn second language and so. Fortunately for Badagas the second language, Tamil is so related to their mother tongue. So normally, it is relatively easy to learn Tamil. Tamil and Badaga belong to Dravidian family and they have many common properties. A proper analytical work will facilitate to understand the similarities and relationship they have. Most of the written communication goes not with the Badaga language. By making Badaga a lettered language we can create rooms for more usages. At the present social scenario, it seems proper to use Tamil and Roman (English) letters. Writing grammars and associated materials are fundamental to make a language written one. Collecting of vocabularies as much as possible is the utmost importance.

In 1999 UNESCO declared 21st February as international Mother Language day. This is to create awareness about the importance of mother tongue. Globally it is estimated, more than 7000 living language are there and the world body favours not to lose any single language. Many useful programmers are advocated to arrest the language loss. Most of the people have a sentimental attachment for the place where they brought up and their mother tongue. For Badagas the Nilgiri plateau and Badaga language are synonyms. Normally they do not suffer any social stigma. Instead they feel proud of being Badaga. As the ground reality is so, their attachment to mother tongue must be so intimate. No doubt that the people who converse in align language with their fellow tribes' men will switch over to mother tongue at once when they understand the importance of the mother tongue. So we need awareness programmes to instil the importance of mother tongue. For survival of a language land holding is considered as necessary ingredients. Badagas are losing their land holdings considerably. Of course this will create a negative trend. Even while pursuing our economic growth we need to do a lot to preserve the rich treasures of our culture and civilisation. Hindi is the official and not the national language of the union. English is the associate language.



Tamil is the official language of Tamil Nadu. Articles 343 – 351 of part xvii and the 8th Schedule deal with issues of languages of our country. In our nation there are twenty two scheduled languages and Badaga is a non scheduled language. In India not a single state is completely monolingual and almost every child speaks at least two languages. Article 30 of our constitution guarantees minorities the right to develop and propagate their languages. Language shift and language loss are the world wide phenomena. These are the few points should be known while planning for preservation of a language like Badaga. So, in addition to mother tongue, with Tamil and English a Badaga can proceed his day to day affair without any major hurdle.

Language is the preserver of culture and that one's mother tongue is precious. One may learn as many as languages he can. But don't forget to learn your mother tongue properly. It is inevitable to learn Tamil and English in the present social scenario. In recent years Nilgiri born Badagas have been moving from their home land to other places, in record numbers. Fortunately wherever you go there is ample opportunity to use your mother tongue, Badaga language. Thanks to the modern technology which are giving vast opportunity to use mother tongue. For example mobile phone, which became an integral part of modern men, is much helpful conversing in one's mother tongue. Anyhow, mother tongue is so important to maintain cultural entities and ethnic identity. Many a tribe has been engulfed by the surrounding environment. The Badagas, too, cannot remain unscathed. Only time will tell if they can make the necessary adaptation to preserve their identity.

மூருஜெந்த எரெ; மூன்றாம் பிறை; third day crescent moon

படகருந் சமய நம்பிக்கையோகெ மூருஜெந்த எரெ அப்பர ஒள்ளிய ஜெந். இது முட்டு கயித மூராவது ஜெந்க 0பந்தர. மூராவது ஜெந் எரெய் நெடெ எரெ எந்தா ஏகியார. குடி 0பூஜிய மாடுவதுக, 0பேரெ ஒள்ளிய காரிய மாடுவதுக மூரு ஜெந் எரெய்த்தா படகரு நோடியார. மூருஜெந் எரெயோ (இந்நாதோலெ ஊ ஜெந்தொ; வளர்பிறையில்) மாடுவ 0கெலச ஒள்ளங்கெ பலநு தந்தர எந்தார படகரு. மதுவெ மங்கலு எம்பவெய ஊ ஜெந்தோகெத்தா மாடியார. தநவ மொதலு ஆலுகரவதுகவு மூரு ஜெந் எரெய் ஒள்ளித்து எந்து இவக்க 0பீத்திதாரெ.

'third day crescent moon' is considered as one of the most auspicious days in the Badaga religious beliefs. It falls on the third day after new moon, considered as the holy day, the ideal day for conducting puja and celebrating festivals. It is believed that whatever new venture one makes on this day (or the waxing moon period days) will be tremendously successful. Badagas perform marriage and ceremonies on this day and they see even the milking first time of a cow on this day.

நெலிகோலு டபடகர் சு-0த்-0தி NELIKOLU BADAGAR Newsletter

அய்யந 0பருச - 1941
கிரு 0தீவி0கெ - 1
October 2019

மாலெ-01 ஹி-10
Volume - 01, Issue - 10

BRIEF NOTE ON LEGAL PROCEEDINGS PERTAINING TO SMALL TEA GROWERS (STGs) OF NILGIRIS

Earlier to the year 1998: Price for green tea leaf was fixed at the dictation of few factories, who were considered to be benevolent to the community. Therefore, the Small Tea Growers (STGs) in all good faith accepted the price offered by them without any question. There was no formula for Price Sharing.

1998-99: There was a downfall in the tea industry world over, generally because of globalization. However, over the years, but for STGs, all other stake holders like Manufacturer, Brokers, Buyers started making profit. Agitations by the STGs could not bring any positive results.

2002: Since the public agitation failed and there was no political support for the cause, having left with no other option it was decided to approach the Hon'ble High Court to invoke certain provisions in the Tea Act. W.P No. 39192 of 2002 was filed in the name of Small Tea Growers Protection Centre, a forum registered by few interested individuals from Kotagiri. The forum lost interest in continuing the case, however, Mr R Sivakumar, Trustee of Nelikolu Trust, who is an Advocate at the Madras High Court and a founder member of that forum, continued to conduct the case on his own. A major achievement obtained from of the said case was that, the Government of India came forward and appointed ICWAI (The Institute of Costs and Works Accountants of India) to work out the economics and costing involved in cultivating & harvesting green Tea Leaf and in manufacturing 'Made Tea' as well.

October 2007: That ICWAI submitted its preliminary report holding that the price sharing between Growers and Factory Owners was not scientific. Accordingly, by amending the Tea Marketing Control Order, for the first time a Scientific formula for price sharing was introduced. Unfortunately, our brethren STGs were not ready to demand the rightful share as per the newly introduced price sharing formula, because of their ignorance or indifferent attitude.

2008: Since there was no substantial result, and the condition of the STGs continued to be pathetic, a subsequent writ petition, W. P No, 8780 of 2008 was filed in the name of Thiru R.Dharuman, the Managing Trustee of Nelikolu Trust. However, on the request of Mr KB Bhojan an additional case vide W.P.No. 10091 of 2008 was filed. Both the cases were conducted solely by Mr. R.Sivakumar.

October 2012: After elaborate hearing final, on 12/10/2012 an elaborate order was passed in W.P Nos 8780 & 10090 of 2008. The operative portion of the said order is extracted below:

“Under the said circumstances, the first respondent Union of India is directed to exercise its power under Section 30 of the Tea Act, 1953 by calling for a realistic report on the problem faced by the small tea growers in Nilgiris District and thereafter, arrive at a scientific sharing formula between the growers and the manufacturers. Since the monopoly power is vested on the Government of India, in this regard, it requires a scientific human approach and should not be dictated by the artificial market forces. The endeavour of Government of India must be to provide a realistic price in respect of the green leaf produced by the small tea growers and must be based upon the ground reality regarding the cost of production of such green leaf. The Union of India will also take note of the ICWAI Committee report dated 05.05.2008 and may even call for any other study in this regard and arrive at a just and reasonable conclusion and price to be paid for the green leaf produced by small growers. This exercise shall be undertaken by the Union of India within a period of six months from the date of receipt of a copy of this order.”

அவ்வெய மாத்து (Mother Tongue)

ஹெத்தெ ஈரமாசி ஆடி 0பந்த
எரக்கத மாத்து
0பேரகணி அய்ய ஆடி 0பந்த
0பெட்டத மாத்து
காடெ ஹெத்தெ ஆடி 0பந்த
0கவத மாத்து
ஹெத்தப்ப ஆடி 0பந்த ஹாலுந மாத்து
முத்தப்ப ஆடி 0பந்த முத்துந மாத்து
அய்யநவக்க ஆடி
0பப்ப குல்லாத மாத்து
ஹெத்தெயவக்க ஆடி 0பப்ப
எசெயாத மாத்து
அப்பநவக்க ஆடி 0பப்ப
ஆசெயாந மாத்து
அவ்வெயவக்கர அள்ளெய
0கவத மாத்து
ஆடுவமக ஆசக ஒள்ளித்தாத
ஆட்ட கதெ மாத்து
ஒருடுவமக ஒஜெ கூட்டுவ
ஒவங்கத மாத்து
மநெ மநெ எல்லா நுடிப
மக்கந மாத்து
மந்த எல்லா நுடிப நாயத மாத்து
சீமெ எல்லா ஆடி 0பப்ப
ஜெநுந மாத்து
0பெட்டத மக்க எல்லா ஆடி 0பப்ப
0பெல்லத மாத்து
ஹட்டி அணெ எல்லா ஆடி 0பப்ப
ஹரசத மாத்து
மாமுலெ எந்த முத்ததிர கோட
0தொ0ட்டி 0பந்த மாத்து
கண்ணுக காணாதெ ஓர எம்ப
அவ்வெய மாத்து
கிவிக 0புயாதெ ஓர எம்ப நங்க மாத்து
அது அளிமாந 0தாரியோ ஒகீண்டு
அடதெ எம்ப
அட்டியவக்கக இது அருக்கலு ஆப்ப
ஜோலி தவா?
0பெட்டக 0பந்த கொங்குநம
0படகு மாத்த ஆடிந
அட்டியொ இ0ப்ப அங்க தம்ம
அல்லத மாத்த ஆடிந
0படகு மாத்து ஆடுவதெந்த நிங்க
0பேரெ மாத்து கெடா
ஒந்துக எரடாகி மாத்துநொ நிங்க
எக்கவது நெஜ
கூட்ட குடும்ப எல்லா 0படகு
மாத்த ஆடிவெ
மக்கமரி எல்லா 0படகு
மாத்த ஆடிவெ
மநெ மந்தி ஆ எல்லா 0படகு மாத்த
குல்லு மாடிவெ
அவ்வெய மாத்து அளிமாந ஆகாதெ
அட்டர - ஆக
அவ்வெய மாத்து
ஹாலுமாக்கெ பொங்கிர

நெலிகோலு டாடகர் கூடுதலி NELIKOLU BADAGAR Newsletter

அய்யந் 0பருசு - 1941

கிரு 0தீவி0கெ - 1

October 2019

மாலெ-01 ஹூ-10

Volume - 01, Issue - 10

BRIEF NOTE ON LEGAL PROCEEDINGS PERTAINING TO SMALL TEA GROWERS (STGs) OF NILGIRIS

To the fortune of STGs the then Tea Board officers decided to implement the order of the Hon'ble High Court without going on appeal against the said order. Pursuant to the above judgment, the Government of India appointed IIPM (Indian Institute of Planning and Management), Bangalore to conduct a field survey to assess the Socio-economic life of the STGs. It is very pertinent to state that many of the findings of ICWAI & IIPM were in favor of the STGs. It is strongly felt that our brethren STGs must be made more sensitive to the findings of these committees. As stated by the committee report, the STGs are not at all sensitive regarding their own rights.

2013: To achieve the above objective, i.e to organize the STGs and to sensitize them, Nelikolu Charitable Trust thought it was fit to create a separate Association. Accordingly, the Niligiri Nelikolu Small Tea Growers Association, a registered society was formed with Mr HN Sivan, who is a highly competent and well informed person regarding the tea issue, as the founder president of the association. Somehow our brethren STGs do not show interest in joining this association. In spite of all efforts, the path breaking judgment obtained in favor of STGs has not reached the attention of the Growers even till date.

August 2013: As a first step in implementing the High Court order, the Government of India and the Tea Board announced the formation of District Price Monitoring Committee(DPMC) with the following team members:

Chairman: The District Collector.

Secretary: Officer of the Tea Board

2 representative members from the STGs

2 representative members from the BLFs

2 representative members from the tea estates

1 representative member from INCOSERVE

Further directions were issued that The Tea Board will announce the Average Price for the tea sold through auction centers in the Nilgiris District and it will be published in their official website at the beginning of every month. This is to facilitate the DPMC to consider the same and announce the Bench Mark Price, which is the District average. Every BLF shall pay that Bench Mark Price as and when the green leaf was brought to their factory site. They should not withhold the payment for a month, as it is in practice today. Further the BLFs (Bought Leaf Factories) shall declare rates fetched by them for the 'Made Tea', by sales at auction center as well as by way of private sale. Considering both, the prices realized by them and by applying the 65:35 formula (65% of profit to the Grower and 35% profit to the BLF), individual factories shall declare the price payable by them to their supplier Grower.

If the rate declared by the BLF is less than the Bench Mark Price, the factories must pay the Bench Mark Price as announced by the DPMC. At any cost the rate to be declared (if it honestly done by the factories) should not be less than the Bench Mark Price because, substantial portion of their Made Tea were sold through private sale, by which they are earning more profit. The net result is that the individual factories shall pay the Bench Mark Price as and when the green leaf was supplied. Further by the end of the month after declaring their sale proceeds, the BLFs shall pay the remaining amount to the Growers.

April 2015: Appropriate amendments were brought to the Tea Marketing Control Order to incorporate the above directions. Therefore, as on date the directives issued by Tea Board are considered to be 'The Rule' on the subject and it is binding upon the individual factories. Ever since its formation the DPMC is announcing the Bench Mark Price. But the factories are protesting to pay even the said Bench Mark Price. It should be understood that the obligation on the part of the Factories is not just to the Bench Mark Price alone but to share the additional profit they earn through the Private sale. Whereas, we the Growers are not even aware to demand at least the Bench Mark Price as fixed by the DPMC. The DPMC, on our persistent demand, announced that Rs. 33 crores are the differential amount to be paid by the factories. Once again understand that it is the differential amount between the Bench Mark Price and the actual rate received by the Grower, leave alone the actual profit sharing, which the factories are expected to do. Out of the said 33 crores, 20 crores are pertaining to the 14 INCOSERVE factories. The demand of the INCOSERVE factories, that they should not be categorized as BLFs was considered and rejected by the Tea Board in the month of June, 2018. As a result, every tea factory in The Nilgiris is legally bound to pay the Bench Mark Price as announced by the DPMC as and when the green leaf is brought to their site. Further the factories by following the honest trade practice shall declare their earning through private sale also and must come forward to share that profit with the Growers also, since the Growers are the suppliers of the raw material, namely the Green Leaf. They are sharing the price only after a month. The Bought Leaf Factories Association has filed a case vide W.P No. 29448 of 2017 challenging the very constitution of the DPMC. Number of individual factories had also filed number of writ petitions. Though the said writ petitions were admitted, the Hon'ble High Court has not granted any interim order as it was requested by them. Therefore, the pendency of the writ petition is not a bar against the Growers for demanding the price to which they are legally entitle. Therefore, the individual Growers must be sensitized to demand their due share. Without the participation of the Grower members contesting a cases will not see the light of the day.